



Class - V Tamil October month notes

1. பாடல்: உழவுப்பொங்கல்.
2. உரைநடை: விதைத் திருவிழா
3. இலக்கணம்: அக்குத்தொடர், இரட்டைக் கிளவி.
4. துணைப்பாடம் - நேர்மை நிறைந்த தீர்ப்பு (Non testing)

1. பாடல் உழவுப் பொங்கல்.

வினா விடை :

1. அனைவரும் இன்பமுடன் வாழ்வதற்குத் தெம்பு தரும் தொழில் எது?

அனைவரும், இன்பமுடன் வாழ்வதற்குத் தெம்பு தரும் தொழில் உழவுத் தொழில் ஆகும்.

2. உழவுத்தொழிலால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன?

(i) எங்கும் யாவரும் இன்பமாய் வாழ்வதற்கு உழவுத்தொழில் பயன்படுகிறது.

(ii) பயிர்கள் விளைவிப்பதால் செல்வம் சேரும், உணவு கிடைக்கும், உடையும் தரும்.

3. பொங்கலை நாம் எவ்வாறு கொண்டாட வேண்டுமெனக் கவிஞர் கூறுகிறார்?

பொருளில்லாதவரும் செல்வமுடையவரும் இணக்கமாய் வாழும் திருநாள் பொங்கல் நாளே. ஆகையால், ஏற்றம் தரும் ஏர்த்தொழிலின் பெருமையை உணர்ந்து அனைவரும் உழவுப் பொங்கலிட்டுப் பயர்வளம் பெருக்குவோம்.

விதைத்திருவிழா (உரைநடை)

வினா- விடை

1 மாணவர்களை எங்கே அழைத்துச் செல்வதாகத் தலைமையாசிரியர் கூறினார்?

மாணவர்களை அருகிலுள்ள மேல் நிலைப் பள்ளியில் நடைபெறும் விதைத்திருவிழாவிற்கு அடுத்த வாரம் அழைத்துச் செல்வதாக தலைமையாசிரியர் கூறினார்.

2. ஆசிரியர் வழங்கிய துண்டு விளம்பரத் தாளில் என்ன செய்தி இருந்தது?

ஆசிரியர் வழங்கிய துண்டு விளம்பரத்தாளில் இருந்த செய்தி விதைத் திருவிழா தொடர்பான செய்தியாகும்.

3. 'பாதிப்பு' என்று எழுதப்பட்ட அரங்கத்தில் என்ன செய்தி சொல்லப்பட்டது ?

இரசாயன விதைகள் இரசாயன பூச்சி மருந்துகள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைத்தாம் பாதிப்பு என்று சொல்லுகிறார்கள். இதனால், மண்ணின் தன்மையும் கெடுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் இயற்கை முறையில் வேளாண்மை செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள்.

4. நவதானியங்களுள் ஐந்தின் பெயரை எழுதுக.

- * கொண்டைக் கடலை
- * தட்டைப் பயிறு.
- * மொச்சை
- * பாசிப்பயிறு
- * கோதுமை

4. இலக்கணம் அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி

நிரப்புக:

1. ஒரே சொல் இரண்டு, மூன்று முறை அடுக்கிவருவது அடுக்குத் தொடர் ஆகும்.
2. அடுக்குத் தொடர் சொற்களை தனியே பிரித்தாலும் பொருள் தரும்.
3. அடுக்குத்தொடர் வேகம், கோபம், மகிழ்ச்சி, அச்சம், அவலம் காரணமாக வரும்.
4. கிளவி என்றால் சொல்.
5. இரட்டைக் கிளவி என்றால் இரண்டு சொல்.
6. இரட்டைக் கிளவி பிரிக்க முடியாத சொல். பிரித்தால் பொருள் தராது.